

## PPSC Advertisement No.: EX/EB/26/10

### கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகள் – 2026 (I)

கிழக்கு மாகாணத்தின் விளையாட்டுத் திணைக்களத்தின் விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவங்கள் கிழக்கு மாகாண சபையின் [www.ep.gov.lk](http://www.ep.gov.lk) இணையத்தளத்தில் Exams என்பதன் கீழுள்ள Online Application ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கமுடியும். விண்ணப்பங்களை 2026.06.26 மு.ப. 9.00 மணி தொடக்கம் 2026.07.10 பி.ப. 10.00 மணி வரை சமர்ப்பிக்க முடியும்.

02. இப்பரீட்சை செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம் இனால் நடாத்தப்படுமென்பதுடன் இப்பரீட்சைகளை நடாத்துதற் பொருட்டு செயலாளரினால் விதிக்கப்படும் விதிகளுக்கும், ஒழுங்கு விதிகளுக்கும் பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரிகள் கட்டுப்பட்டிருத்தல் வேண்டும்.

#### 03. ஆளடையாளத்தை நிரூபித்தல்

விண்ணப்பதாரிகள், பரீட்சை மண்டபத்தில் தாம் தோற்றும் ஒவ்வொரு பாடம் தொடர்பிலும் மேற்பார்வையாளர் திருப்திப்படும் வண்ணம் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் வேண்டும். அதற்காக பின்வரும் ஆவணங்களில் ஏதேனுமொன்றை பரீட்சை மண்டப மேற்பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

(அ) ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை

(ஆ) செல்லுபடியான கடவுச்சீட்டு

(இ) செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்

#### 04. தகைமைகள் :

ஓர் அலுவலர் ஒரே தடைவையில் ஒன்றிற்கு மேற்பட்ட தரங்களிற்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கு தோற்ற முடியாது அதாவது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் பதவியின்,

தரம் III அலுவலர்கள் முதலாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கும்,

தரம் II அலுவலர்கள் இரண்டாம் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கும்,

தோற்ற முடியும்.

கவனிக்க. : குறிப்பிட்ட தரத்துக்கு நியமிக்கப்பட்ட/பதவியுயர்த்தப்பட்ட கடிதத்தின் பிரதியை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்பவும். அவ்வாறு கடிதப்பிரதி இல்லாது அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படுவதோடு இது தொடர்பாக பின்னர் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாது. குறிப்பிட்ட தரத்துக்குரிய நியமனம் / பதவியுயர்வு இல்லாது அத் தரத்திற்குரிய வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கு விண்ணப்பித்தல் தவறொன்றாக கருதப்படுவதோடு அத்தகைய விண்ணப்பப்படிவங்கள் திணைக்களத்தலைவரினால் சிபார்சுசெய்யப்படுதலை தவிர்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றீர்கள்.

#### 05. மொழிமூலம்

இப்பரீட்சையானது தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் நடாத்தப்படும். விண்ணப்பதாரிகள் தோற்றும் அனைத்து பாடங்களையும் ஒரே மொழி மூலத்திலேயே தோற்றுதல் வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் எக்காரணம் கொண்டும் மொழிமூலம் மாற்றம் செய்ய இடமளிக்கப்படமாட்டாது என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

06. பாடத்திட்டம்

6.1. தரம் III அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறமைகாண் தடைப் பரீட்சை

பரீட்சை தொடர்பான விபரம் :

| வினாப் பத்திரம்                                    | காலம்           | மொத்த புள்ளிகள் | சித்தியடைவதற்கு பெற்றுக்கொள்ள வேண்டிய புள்ளிகள் |
|--|-----------------|-----------------|---|
| (i) தாபன விதிக்கோவை தொடர்பான அடிப்படை அறிவு        | 01 மணித்தியாலம் | 100             | 40%   |
| (ii) விளையாட்டு தொடர்பான பொது அறிவினை பரிசோதித்தல் | 01 மணித்தியாலம் | 100             | 40%   |

பரீட்சைக்கான பாடத்திட்டங்கள் :-

| வினாப்பத்திரத்தின் பெயர்                           | பாடவிதானம்   |                  |        |                   |  |                    |                |                   |  |                  |  |                    |              |                    |               |                    |                                 |                     |                           |                      |                                  |
|--|--|------------------|--------|-------------------|--|--------------------|----------------|-------------------|--|------------------|--|--------------------|--------------|--------------------|---------------|--------------------|---------------------------------|---------------------|---------------------------|----------------------|----------------------------------|
| (i) தாபன விதிக்கோவை தொடர்பான அடிப்படை அறிவு        | <ul style="list-style-type: none"> <li>தாபன விதிக்கோவையின் கீழ் குறிப்பிட்ட அத்தியாயங்கள் தொடர்பான அறிவினை பரிசோதிக்கப்படும்</li> </ul> <table border="1"> <tbody> <tr> <td>I ஆம் அத்தியாயம்</td> <td>- பொது</td> </tr> <tr> <td>II ஆம் அத்தியாயம்</td> <td>- சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நியமனங்கள்</td> </tr> <tr> <td>III ஆம் அத்தியாயம்</td> <td>- இடமாற்றங்கள்</td> </tr> <tr> <td>IV ஆம் அத்தியாயம்</td> <td>- மாதாந்த சம்பளம், தற்காலிக நிலைமை, நிரந்தர நிலைமை, மற்றும் ஓய்வூதிய உரிமையை வழங்குதல்</td> </tr> <tr> <td>V ஆம் அத்தியாயம்</td> <td>- விடுவித்தல், முன்னைய பதவிக்கு மீள திருப்புதல் மற்றும் சேவையை முடிவுறுத்தல்</td> </tr> <tr> <td>VII ஆம் அத்தியாயம்</td> <td>- சம்பளங்கள்</td> </tr> <tr> <td>XII ஆம் அத்தியாயம்</td> <td>- விடுமுறைகள்</td> </tr> <tr> <td>XIV ஆம் அத்தியாயம்</td> <td>- இலங்கையில் கடமைப் பிரயாணங்கள்</td> </tr> <tr> <td>XVII ஆம் அத்தியாயம்</td> <td>- புகையிரத ஆணைச்சீட்டுகள்</td> </tr> <tr> <td>XVIII ஆம் அத்தியாயம்</td> <td>- சம்பள கடன்கள் மற்றும் முற்பணம்</td> </tr> </tbody> </table> | I ஆம் அத்தியாயம் | - பொது | II ஆம் அத்தியாயம் | - சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நியமனங்கள் | III ஆம் அத்தியாயம் | - இடமாற்றங்கள் | IV ஆம் அத்தியாயம் | - மாதாந்த சம்பளம், தற்காலிக நிலைமை, நிரந்தர நிலைமை, மற்றும் ஓய்வூதிய உரிமையை வழங்குதல் | V ஆம் அத்தியாயம் | - விடுவித்தல், முன்னைய பதவிக்கு மீள திருப்புதல் மற்றும் சேவையை முடிவுறுத்தல் | VII ஆம் அத்தியாயம் | - சம்பளங்கள் | XII ஆம் அத்தியாயம் | - விடுமுறைகள் | XIV ஆம் அத்தியாயம் | - இலங்கையில் கடமைப் பிரயாணங்கள் | XVII ஆம் அத்தியாயம் | - புகையிரத ஆணைச்சீட்டுகள் | XVIII ஆம் அத்தியாயம் | - சம்பள கடன்கள் மற்றும் முற்பணம் |
| I ஆம் அத்தியாயம்                                   | - பொது   |                  |        |                   |  |                    |                |                   |  |                  |  |                    |              |                    |               |                    |                                 |                     |                           |                      |                                  |
| II ஆம் அத்தியாயம்                                  | - சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நியமனங்கள்   |                  |        |                   |  |                    |                |                   |  |                  |  |                    |              |                    |               |                    |                                 |                     |                           |                      |                                  |
| III ஆம் அத்தியாயம்                                 | - இடமாற்றங்கள்   |                  |        |                   |  |                    |                |                   |  |                  |  |                    |              |                    |               |                    |                                 |                     |                           |                      |                                  |
| IV ஆம் அத்தியாயம்                                  | - மாதாந்த சம்பளம், தற்காலிக நிலைமை, நிரந்தர நிலைமை, மற்றும் ஓய்வூதிய உரிமையை வழங்குதல்   |                  |        |                   |  |                    |                |                   |  |                  |  |                    |              |                    |               |                    |                                 |                     |                           |                      |                                  |
| V ஆம் அத்தியாயம்                                   | - விடுவித்தல், முன்னைய பதவிக்கு மீள திருப்புதல் மற்றும் சேவையை முடிவுறுத்தல்   |                  |        |                   |  |                    |                |                   |  |                  |  |                    |              |                    |               |                    |                                 |                     |                           |                      |                                  |
| VII ஆம் அத்தியாயம்                                 | - சம்பளங்கள்   |                  |        |                   |  |                    |                |                   |  |                  |  |                    |              |                    |               |                    |                                 |                     |                           |                      |                                  |
| XII ஆம் அத்தியாயம்                                 | - விடுமுறைகள்  |                  |        |                   |  |                    |                |                   |  |                  |  |                    |              |                    |               |                    |                                 |                     |                           |                      |                                  |
| XIV ஆம் அத்தியாயம்                                 | - இலங்கையில் கடமைப் பிரயாணங்கள்  |                  |        |                   |  |                    |                |                   |  |                  |  |                    |              |                    |               |                    |                                 |                     |                           |                      |                                  |
| XVII ஆம் அத்தியாயம்                                | - புகையிரத ஆணைச்சீட்டுகள்  |                  |        |                   |  |                    |                |                   |  |                  |  |                    |              |                    |               |                    |                                 |                     |                           |                      |                                  |
| XVIII ஆம் அத்தியாயம்                               | - சம்பள கடன்கள் மற்றும் முற்பணம்   |                  |        |                   |  |                    |                |                   |  |                  |  |                    |              |                    |               |                    |                                 |                     |                           |                      |                                  |
| (ii) விளையாட்டு தொடர்பான பொது அறிவினை பரிசோதித்தல் | தடகள போட்டிகள் மற்றும் குழுப் போட்டிகள் தொடர்பான சட்டத்திட்டங்கள்  |                  |        |                   |  |                    |                |                   |  |                  |  |                    |              |                    |               |                    |                                 |                     |                           |                      |                                  |

6.2. தரம் II அலுவலர்களுக்கான இரண்டாம் வினைத்திறமைகாண் தடைப் பரீட்சை

பரீட்சை தொடர்பான விபரம் :

| வினாப்பத்திரம்     | காலம்           | மொத்த புள்ளிகள் | சித்தியடைவதற்கு பெற்றுக்கொள்ள வேண்டிய புள்ளிகள் |
|--------------------|-----------------|-----------------|---|
| (i) கணணிப் பரீட்சை | 01 மணித்தியாலம் | 100             | 40%   |

**பரீட்சைக்கான பாடத்திட்டங்கள் :-**

| வினாப்பத்திரத்தின் பெயர் | பாடவிதானம்  |
|--------------------------|---|
| (i) கண்ணிப் பரீட்சை      | (i) மைக்ரோசொப்ட் ஒபிஸ்<br>(ii) மைக்ரோசொப்ட் வேட்<br>(iii) மைக்ரோசொப்ட் எக்செல்<br>(iv) மைக்ரோசொப்ட் பவர்போயின்ட்<br>(மென்பொருளினை பயன்படுத்தல்)<br>(v) இணையத்தளம் பாவனை தொடர்பான அடிப்படை அறிவு |

**07. விண்ணப்படிவம் :**

- 7.1. இவ் பரீட்சை தொடர்பாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய முன்னர் அறிவித்தலை நன்கு வாசித்து அதில் கூறப்பட்டுள்ளவாறு விண்ணப்பப்படிவத்தை நிகழ்நிலை (online) ஆங்கில மொழி மூலத்தில் பூர்த்தி செய்தல் வேண்டும். விண்ணப்பதாரியினால் நிகழ்நிலை மூலம் சமர்ப்பிக்கப்பட்ட மென் பிரதி மற்றும் பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கப்பட்ட வன்பிரதி (Printout) ஆகிய இரண்டும் எமக்கு கிடைத்தபின்னர் மென்பிரதியினதும் அச்சுப்பிரதியினதும் உண்மைத்தன்மையை சரிபார்க்கப்படும். அவ்வாறு சரிபார்க்கப்பட்ட விண்ணப்படிவம் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளது என கட்டமைப்பிற்குள் உள்நுழைய பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி சேவை ஒன்றின் (SMS) மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் (e-mail) மூலமாகவோ அறிவிக்கப்படும்.
- 7.2. விண்ணப்பத்திரங்களை பூர்த்தி செய்யும் போது மிக கவனத்துடன் சரியான தகவல்களை அளித்தல் வேண்டும். விண்ணப்பதாரிகள் சமர்ப்பிக்கின்ற ஏதேனும் தகவல்கள் பிழையானவை என தெரியவரும் சந்தர்ப்பத்தில் அதற்கு விண்ணப்பதாரிகளும், விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் திணைக்களத்தலைவருமே பொறுப்பாளிகளாவர்.
- 7.3. பரீட்சை நடைபெறும் குறித்த காலப்பகுதிக்கு முன்னர் விண்ணப்பதாரர்களுக்கு அனுமதிப்பத்திரம் தொடர்பான குறுஞ்செய்தியினூடாகவும் (SMS), மின்னஞ்சலூடாகவும் (E-mail) அறிவிக்கப்படும்.

**08. விண்ணப்பிக்கும் முறை :**

தரவிறக்கம் செய்த விண்ணப்படிவத்தில் தேவையான பகுதிகளை தமது கையெழுத்தினால் பூர்த்தி செய்து தமது கையொப்பத்தை சான்றுபடுத்தி உரிய திணைக்களத்தலைவரினால் உறுதிப்படுத்தியும் “செயலாளர், மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம், கன்னியா வீதி, வரோதயநகர், திருகோணமலை” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்புகின்ற கடித உறையின் இடது பக்கமேல் மூலையில் பரீட்சைக் குறியீட்டு இலக்கம் EX/EB/26/10 என்பதை குறிப்பிடுவதோடு பரீட்சையின் பெயரையும் குறிப்பிட்டு அனுப்பதல் வேண்டும்.

**09. பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடல்**

பரீட்சையில் தோற்றிய அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளரினால் தனிப்பட்ட பரீட்சைப் பெறுபேறு அனுப்பிவைக்கப்படும்.

**10. பரீட்சை நிலையம்**

பரீட்சை நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பரீட்சை நகரங்களும் அவற்றின் இலக்கமும்

| நகரம்        | நகர இலக்கம் |
|--------------|-------------|
| திருகோணமலை   | 01          |
| மட்டக்களப்பு | 02          |
| அம்பாறை      | 03          |
| கல்முனை      | 04          |

**கவனிக்க :** ஒரு பரீட்சை நகரம் சார்பாகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறையுமிடத்து இப்பரீட்சை அண்மையிலுள்ள பரீட்சை நகரத்திற்கு மாற்றப்படலாம்.

11. ஆளடையாளத்தை நிரூபித்தல்

விண்ணப்பதாரிகள், பரீட்சை மண்டபத்தில் தாம் தோற்றும் ஒவ்வொரு பாடம் தொடர்பிலும் மேற்பார்வையாளர் திருப்திப்படும் வண்ணம் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் வேண்டும். அதற்காக பின்வரும் ஆவணங்களில் ஏதேனுமொன்றை பரீட்சை மண்டப மேற்பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

(அ) ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை

(ஆ) செல்லுபடியான கடவுச்சீட்டு

(இ) செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்

பரீட்சார்த்திகள் ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையிலும் முகத்தை மறைக்காது மற்றும் மின் தொடர்பாடல் கருவிகளை அணிந்திருக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இருகாதுகளையும் மறைக்காது பரீட்சை மண்டபத்தினுள் நுழைதல் வேண்டும். அத்துடன் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்த மறுக்கும் விண்ணப்பதாரர்கள் பரீட்சை மண்டபத்தினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் பரீட்சை மண்டபத்தினுள் நுழைந்ததிலிருந்து பரீட்சை முடியும் வரை பரீட்சை மேற்பார்வையாளரினால் அடையாளம் காணக்கூடிய விதத்தில் முகத்தையும் இரு காதுகளையும் மறைக்காதிருத்தல் வேண்டும்.

12. இவ்வறிவித்தலின் விதிமுறைகளில் குறிப்பிடப்படாத ஏதேனும் விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தீர்மானம் இறுதித் தீர்மானமாகும்.

**ஜே. லியாகத் ஆலி**

செயலாளர்,

மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,

கிழக்கு மாகாணம்.

26.06.2026